

NOVEMBER 2019

62401/CPZ1A/CPG1A/
CPW1A/CPM1A/
CPC1A/MAT1A

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer any TEN questions.

1. Define accounting.
கணக்கியல் வரையறுக்க.
2. What is ledger?
பேரேடு என்றால் என்ன?
3. What is meant by Legacy?
மரபு என்றால் என்ன?
4. What do you mean by the term subscription?
சந்தா என்ற பதத்தினை பற்றி நீவிர் அறிவது என்ன?
5. What are compensating errors?
ஈட்டும் பிழை என்றால் என்ன?
6. What is referred as indemnity period?
நிலுவை காலம் என்றால் என்ன?
7. What is meant by depreciation?
தேயமானம் என்றால் என்ன?
8. Mention any two causes for depreciation.
தேயமானத்திற்கான காரணம் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
9. How will you calculate the amount of claim as per average clause?
சராசரி உட்கூற்று கோருவதற்கான தொகையை நீ எவ்வாறு கணக்கிடுவாய்?
10. Give any two limitations of single entry system.
ஒற்றை பதிவு முறையின் குறைபாடுகள் ஏதேனும் இரண்டினை தருக.

J B-com (A/F) - Financial Accounting.

11. Who is Sundry Debtors?

பற்பல கடனாளிகள் யார்?

12. What is meant by Revenue Expenditure?

வருமான செலவினங்கள் என்றால் என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer any FIVE questions.

13. Journalise the following transactions in the books of Dasarathan.

2017 Jan	Rs.
12 Started business with cash	45,000
14 Paid into Bank	25,000
16 Goods purchased for cash	15,000
18 Purchased of Furniture and paid by Cheque	5,000
20 Received Commission	500

பின்வரும் விபரங்களுக்கு தசரதனின் குறிப்பேட்டில் பதியவும்.

2017 ஜனவரி	ரூ.
12 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	45,000
14 வங்கியில் செலுத்தியது	25,000
16 சர்க்கு ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது	15,000
18 அறைகலன் காசோலை மூலமாக கொள்முதல் செய்தது	5,000
20 கழிவு பெற்றது	500

24. Akbar & co purchased a plant for Rs. 80,000 on 1.4.2010. It is depreciated at 10% p.a. On reducing balance method for three years. Accounts are closed on 31st March every year. Pass journal entries; prepare plant account and depreciation account for three years.

1.4.2010 அன்று அக்பர் & கோ ஒரு இயந்திரத்தை ரூ. 80,000த்திற்கு கொள்முதல் செய்தது. அந்த இயந்திரத்திற்கான தேய்மானம் ஆண்டுக்கு 10% வீதம் மூன்று ஆண்டுகளுக்கு குறை இருப்பு முறையில் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ந் தேதி கணக்கு முடிக்கப்படுகிறது குறிப்பேட்டில் பதிவிடுக. மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக்கணக்கு மற்றும் தேய்மானக்கணக்கு தயார் செய்க.

14. Prepare a Trading Account for the year ended 31st December 2010 from the following balances:

	Rs.		Rs.
Opening Stock	4,00,000	Purchases Return	1,20,000
Purchases	20,00,000	Sales Return	2,00,000
Sales	50,00,000	Carriage on Purchase	80,000
Freight and Octroi	65,000	Carriage on sales	1,00,000
Wages	3,00,000	Factory Rent	1,20,000
Factory Lighting	1,08,000	Office Rent	75,000
Coal, Gas and Water	22,000	Import Duty	3,20,000

Closing Stock is valued at Rs. 6,00,000.

பின்வரும் இருப்புகளைக் கொண்டு 31, டிசம்பர் 2010 க்கான வியாபாரக் கணக்கினை தயார் செய்க.

	ரூ.		ரூ.
ஆரம்பச் சரக்கிருப்பு	4,00,000	கொள்முதல் திருப்பம்	1,20,000
கொள்முதல்	20,00,000	விற்பனைத் திருப்பம்	2,00,000
விற்பனை	50,00,000	கொள்முதல் வண்டிச் சத்தம்	80,000
வண்டிவாடகை மற்றும் எரிப்பொருள்	65,000	விற்பனை வண்டிச் சத்தம்	1,00,000
கூலி	3,00,000	தொழிற்சாலை வாடகை	1,20,000
தொழிற்சாலை விளக்கு	1,08,000	அலுவலக வாடகை	75,000
கரி, காஸ் மற்றும் நீர்	22,000	இறக்குமதி சுங்க வரி	3,20,000

இறுதி சரக்கிருப்பின் மதிப்பு ரூ. 6,00,000

15. Find out the actual expenses to be shown in the income and expenditure account for the yeas ending 2004.

Expenses actually paid	16,250
Prepaid expenses on 31.12.2013	1,500
Prepaid expenses on 31.12.2004	2,000
Outstanding expenses on 31.12.2003	2,250
Outstanding expenses on 31.12.2004	2,500

கீழ்க்காணும் 2004-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய், செலவின கணக்கில் உண்மையான செலவுகள் கணக்கிடுக.

	ரூ.
செலவினங்கள் செலுத்தியது	16,250
31.12.2013 -ல் முன் கூட்டி செலுத்தியது	1,500
31.12.2004 ல் முன் கூட்டி செலுத்தியது	2,000
31.12.2003 ல் கொடுபட வேண்டியது	2,250
31.12.2004 ல் கொடுபட வேண்டியது	2,500

16. From the following particulars of Mr. Vinod, prepare bank reconciliation statement as on March 31, 2014.

- (a) Bank balance as per cash book Rs. 50,000.
 (b) Cheques issued but not presented for payment Rs. 6,000.
 (c) The bank had directly collected dividend of Rs. 8,000 and credited to bank account but was not entered in the cash book.
 (d) Bank charges of Rs. 400 were not entered in the cash book.
 (e) A Cheque for Rs. 6,000 was deposited but not collected by the bank.

4

62401/CPZ1A/CPG1A/
CPW1A/CPM1A/
CPC1A/MAT1A

	ரூ.		ரூ.
கரி, காஸ் மற்றும் மின்னாற்றல்	60,000	வங்கி இருப்பு	40,000
கூலி மற்றும் சம்பளம்	3,66,000	வங்கி கட்டணங்கள்	1,800
தள்ளுபடி (Dr.)	75,000	நிறுவன செலவுகள்	36,000
கழிவு (Cr.)	12,000	இயந்திரம்	4,20,000
வாராக்கடன்	58,500	கட்டிட குத்தகை	15,00,000
வாராக்கடன் மீட்பு	20,000	நன்மதிப்பு	2,00,000
பயிற்சி காப்பீடு	48,000	காப்புரிமை	1,00,000
உற்பத்தி செலவுகள்	26,000	முத்திரை	50,000
ஆக்கவளமற்ற செலவுகள்	50,000	கடன் (Cr.)	2,50,000
வண்டிச் சத்தம்	87,000	கடன் மீது வட்டி	30,000

31 டிசம்பர் 2015 அன்று இறுதி சரக்கிருப்பின் மதிப்பு ரூ. 2,54,000.

23. From the following particulars of Asha & Co. prepare a bank reconciliation statement on December 31, 2014.

	Rs.
1 Overdraft as per passbook	20,000
2 Interest on overdraft	2,000
3 Insurance Premium paid by the bank	200
4 Cheque issued but not presented for payment	6,500
5 Cheque deposited but not yet cleared	6,000
6 Wrongly debited by the bank	500

பின்வரும் ஆஷா & கம்பெனியின் விபரங்களைக் கொண்டு வங்கிக் கணக்கு சரிசெய்யும் புட்டியல் தயார் செய்யவும்.

	ரூ.
1 செல்லேட்டின்படி மேல் வரைப்பற்று	20,000
2 மேல் வரை பற்று மீதான வட்டி	2,000
3 காப்பீட்டுத் தொகை வங்கி செலுத்தியது	200
4 காசோலை வழங்கப்பட்டு அதற்கான தொகை வங்கியிருந்து செலுத்தப்படவில்லை	6,500
5 காசோலை வங்கியில் செலுத்தப்பட்டு அதற்கான தொகை இன்னும் வசூல் ஆகவில்லை	6,000
6 வங்கியில் தவறாக பற்று வைத்தது	500

9

62401/CPZ1A/CPG1A/
CPW1A/CPM1A/
CPC1A/MAT1A

22. From the following balances prepare Final Accounts as on 31st December, 2015.

Particulars	Rs.	Particulars	Rs.
Opening Stock	1,53,100	Capital	25,00,000
Purchase	8,24,000	Drawings	4,80,000
Sales	25,60,000	Sundry Debtors	5,70,000
Returns (Dr.)	40,000	Sundry Creditors	1,40,000
Returns (Cr.)	24,000	Depreciation	42,000
Factory Rent	1,80,000	Charity	5,000
Custom Duty	1,15,000	Cash Balance	44,600
Coal, Gas and Power	60,000	Bank Balance	40,000
Wages and Salary	3,66,000	Bank Charges	1,800
Discount (Dr.)	75,000	Establishment Expenses	36,000
Commission (Cr.)	12,000	Plant	4,20,000
Bad-Debts	58,500	Leasehold Building	15,00,000
Bad-Debts Recovered	20,000	Goodwill	2,00,000
Apprentice Premium	48,000	Patents	1,00,000
Productive Expenses	26,000	Trade Marks	50,000
Unproductive Expenses	50,000	Loan Cr.	2,50,000
Carriage	87,000	Interest on Loan	30,000

The value of Closing Stock on 31st December, 2015 was Rs. 2,54,000.

பின்வரும் இருப்புகளை வைத்து 31 டிசம்பர், 2015 க்கான இறுதிக்கணக்கு தயார் செய்க.

	ரூ.		ரூ.
தொடக்க இருப்பு	1,53,100	முதல்	25,00,000
கொள்முதல்	8,24,000	எடுப்புகள்	4,80,000
விற்பனைகள்	25,60,000	பற்பல கடனாளிகள்	5,70,000
திருப்பம் (Dr.)	40,000	பற்பல கடனீந்தோர்	1,40,000
திருப்பம் (Cr.)	24,000	தேய்மானம்	42,000
தொழிற்சாலை வாடகை	1,80,000	அன்பளிப்பு	5,000
சங்கவரி	1,15,000	ரொக்க இருப்பு	44,600

8

62401/CPZ1A/CPG1A/
CPW1A/CPM1A/
CPC1A/MAT1A

பின்வரும் திரு. வினோத்தின் விபரங்களைக் கொண்டு வங்கிக் கணக்கு சரிகட்டும் பட்டியல் தயார் செய்யவும்.

(அ) ரொக்க ஏட்டில் வங்கி இருப்பு ரூ. 50,000

(ஆ) காசோலை வழங்கி ஆனால் வங்கி கணக்கிலிருந்து கொடுப்படவில்லை ரூ. 6,000

(இ) வங்கி நேரிடையாக ஈவுத்தொகை ரூ. 8,000 வசூலித்து வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ரொக்க ஏட்டில் பதிவிடவில்லை

(ஈ) வங்கிக்கட்டணம் ரூ. 400 ரொக்க ஏட்டில் பதிவிடவில்லை

(உ) ரூ. 6,000-க்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ரொக்கம் வங்கிக் கணக்கில் வரவில்லை

17. Rectify the errors for the following entries

(a) A customer Suresh, returned goods of the value of Rs. 700 which was not recorded in the books.

(b) A fax machine purchased for office for Rs. 6,200 was not entered in the purchases book.

(c) Purchase of goods from Sushil & Co. for Rs. 3,800 was entered in the sales book.

பின்வரும் பிழைகளை சரி செய்யவும்

(அ) சுரேஷிடமிருந்து திருப்பியனுப்பிய சரக்கு ரூ. 700 இன்னும் குறிப்பேட்டில் பதியவில்லை

(ஆ) ரூ. 6,200 மதிப்புள்ள தொலைநகல் இயந்திரம் அலுவலகத்திற்காக வாங்கப்பட்டது இன்னும் கொள்முதல் புத்தகத்தில் பதியவில்லை

(இ) சுஷில் & கோ விடமிருந்து ரூ. 3,800க்கு சரக்கு கொள்முதல் செய்யப்பட்டதை மாறுதலாக விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.

18. On 1st April 2014, Excel company limited purchased a machinery for Rs. 56,000. On the date of purchase it was estimated that the effective life of the machine will be 10 years and after 10 years its scrap value will be Rs. 6,000. Prepare machine account and depreciation account for three years. Depreciation is charged on straight line method. Accounts are closed on 31st March every year.

5

62401/CPZ1A/CPG1A/
CPW1A/CPM1A/
CPC1A/MAT1A

ஏப்ரல் 1, 2014-ல் எக்செல் நிறுவனம் ரூ. 56,000-க்கு இயந்திரம் கொள்முதல் செய்தது. இயந்திரத்தின் ஆயுள் 10 வருடங்கள் எனவும் 10 வருடங்களுக்குப் பின் அதன் ஸ்கிராப் மதிப்பு ரூ. 6,000 என்று கொள்முதல் அன்று மதிப்பிடப்பட்டது. மூன்று வருடங்களுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக்கணக்கை தயார் செய்யவும். தேய்மானம் நேர்கோடு முறையில் கணக்கிடுக. ஒவ்வொரு வருடமும் 31 மார்ச்-ல் கணக்கு முடிக்கப்படுகிறது.

19. Explain the differences between single entry system and double entry system.

ஒற்றை பதிவு முறை மற்றும் இரட்டை பதிவு முறையின் வேறுபாட்டை விளக்கிடுக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

20. Journalise the following transaction and post them in ledger.

2017 Oct

- 2 Commenced business with Rs. 50,000
- 3 Purchase goods for cash Rs. 10,000 at 5% discount
- 4 Paid carriage Rs. 50
- 8 Purchase machinery for Rs. 20,000
- 10 Sold goods to Madhan on account for Rs. 15,000

பின்வரும் விபரங்களை குறிப்பேட்டில் ஏற்றி அவற்றை பேரேட்டில் பதிவிடுக.

2017 அக்டோபர்

- 2 தொழில் தொடங்கியது ரூ. 50,000
- 3 5% தள்ளுபடியில் சரக்கு கொள்முதல் செய்தது ரூ. 10,000
- 4 வண்டிச் சத்தம் செலுத்தியது ரூ. 50
- 8 இயந்திரம் கொள்முதல் ரூ. 20,000
- 10 மதனுக்கு கடனில் சரக்கு விற்பனை ரூ. 15,000

6

62401/CPZ1A/CPG1A/
CPW1A/CPM1A/
CPC1A/MAT1A

21. From the following information, Prepare Petty Cash Book for the first two weeks of March 2017

	Rs.
1 Received from chief cashier for Petty Cash	150
2 Paid bus Fare	5
3 Purchase Stationery	10
4 Paid for Postage	5
5 Paid for Telephone Charges	6
6 Paid for Tea Expenses	12
7 Paid Sundry Expenses	20
8 Paid Auto Charges	15
9 Expenses for Sending Telegrams	10
10 Stamps purchased	5
11 Paid for the Repair to Chairs	10
12 Refreshment to customer	10
13 Miscellaneous expenses paid	5

பின்வரும் விபரங்களை மார்ச் 2017 முதல் இரண்டு வாரங்களுக்கான சில்லறை ரொக்க ஏட்டை தயார் செய்க.

	ரூ.
1 தலைமை காசாளரிடம் சில்லறை ரொக்கம் பெற்றது	150
2 பேருந்துக் கட்டணம்	5
3 எழுதுபொருள் கொள்முதல்	10
4 அஞ்சலக செலவு	5
5 தொலைப்பேசி கட்டணம்	6
6 தேநீர் செலவுகள்	12
7 பற்பல செலவுகள்	20
8 ஆட்டோ கட்டணம்	15
9 தொலை செய்தி அனுப்பிய கட்டணம்	10
10 அஞ்சல் தலை கொள்முதல்	5
11 நாற்காலி சரி செய்ய செலவு	10
12 வாடிக்கையாளருக்கு மகிழ்வித்த செலவு	10
13 இதர செலவுகள்	5

7

62401/CPZ1A/CPG1A/
CPW1A/CPM1A/
CPC1A/MAT1A